

MODI'S 3-DAY DIPLOMATIC BLITZ BEGINS TODAY

Breaking ground in Kyiv, economic focus in Warsaw

Visit to Ukraine comes after PM met Putin in July amid ongoing war

SUBHAYAN CHAKRABORTY
New Delhi, 20 August

Prime Minister (PM) Narendra Modi will kick off his two-nation visit on Wednesday with the trip to Ukraine likely to see discussions over politics, trade, education, and humanitarian assistance, the Ministry of External Affairs (MEA) has said. Modi will embark on a two-day tour of Poland, followed by a visit to the Ukrainian capital Kyiv to hold talks with President Volodymyr Zelenskyy.

The day-long visit to Ukraine will be the first ever by an Indian PM since formal diplomatic relations were established in 1992 and will hold geopolitical heft as Modi renews his call for dialogue and a non-military solution to the ongoing war, sources said. Ukraine is currently in the middle of a strategic offensive into Russia's Kursk.

Modi's visit to Ukraine comes shortly after his visit to Russia in July. Back then, Zelenskyy had described the meeting as a "huge disappointment". Meanwhile, Modi and Zelenskyy had met only a couple of months ago in June on the sidelines of the Group of Seven (G7) Summit in Italy. They had also met last year on the sidelines of the G7 Summit in Japan.

Over the past two years, India has resisted Western pressure to discontinue crude oil purchases from its traditional partner, Russia. Discounts on a steady stream of Russian crude have led to India's crude oil import bill shrinking by 15.9 per cent to \$132.4 billion in 2023-24 (FY24), down from \$157.5 billion in FY23, even as import volumes remained the same.

India's trade with the embattled country has dwindled since the war in Ukraine began in February 2022. Trade had reached a high of \$3.38 billion in FY22. At \$2 billion, the vast majority of this trade comprised sunflower seed oil imports, which continue to be the largest import item from the nation.

India had previously relied on Ukraine, the world's largest traditional producer of cooking oil, for shipments. However, the war forced the government to reach out to Russia, the second-largest producer of sunflower oil, as domestic edible oil prices had quickly climbed to historic highs in May-June 2022. New Delhi sought a special carve-out or concessional rates for shipments after Russia placed quotas on the exports of sunflower oil.


As of FY24, Russia is the largest source of cooking oil for India.

Business ties with Poland

The visit to Poland marks the first visit by an Indian PM in 45 years, as the country becomes an important fulcrum of Indian trade and investment in the Central European region. Poland is currently the sixth-largest economy in the European Union (EU) and will hold the next Presidency of the Council of the EU.

Marking the 70th anniversary of the establishment of diplomatic relations with

TRADE WITH POLAND RISING, UKRAINE'S HIT BY WAR



India, Malaysia elevate ties to comprehensive strategic alliance



Prime Minister Narendra Modi (right) and his Malaysian counterpart Anwar Ibrahim in New Delhi on Tuesday after signing 8 pacts, including on hiring

India and Malaysia on Tuesday elevated their ties to a comprehensive strategic partnership after Prime Minister Narendra Modi and his Malaysian counterpart Anwar Ibrahim held extensive talks focusing on expanding cooperation in several sectors, including trade, investment, and defence. A pact on promoting recruitment of Indian workers in Malaysia and protection of their interests was one of the at least 8 agreements inked between the two nations. The pact on hiring of Indian workers assumes significance as illegal immigration and human trafficking

from India to Malaysia are among major concerns of the two governments. Ibrahim began his three-day visit to India on Monday night in his first trip to the country as the prime minister. "Today, we have decided that our partnership will be elevated to a Comprehensive Strategic Partnership," Modi said in his media statement. "We are also unanimous in the fight against terrorism and extremism," he said. Modi also described Malaysia as an "important partner" of India in the ASEAN (Association of Southeast Asian Nations) and Indo-Pacific region.

India top origin and destination nation for Hindu migrants: Pew

BARKHA MATHUR
New Delhi, 20 August

India emerged as the leading country of origin and destination for Hindu migrants globally in 2020, with 7.6 million Hindus born in the country now living elsewhere and about 3 million Hindus born in other nations living in India, according to a new analysis by the Pew Research Center.


According to the report, more than 280 million people, or 3.6 per cent of the world's population, were living as international migrants in 2020. "Religion plays a significant role in migration patterns, influencing both the departure from the homeland and the reception in the destination country," the report noted.

The report titled "The Religious Composition of the World's Migrants" revealed that Christians constitute the largest portion of the global migrant population, accounting for 47 per cent.

The report highlighted Hindus, including those born abroad, are underrepresented among global migrants, constituting only 5 per cent compared to their 15 per cent share of the total population.

The report also highlighted that India is among the countries where emigrants disproportionately belong to religious minorities.

"Christians, for example, make up 2 per cent of India's population but an estimated 16 per cent of those who were born in India now reside elsewhere," said Pew.



The report further highlighted that India is the second-largest source of Muslim migrants, with 6 million Muslims living abroad. "Muslims in India are far more likely to emigrate compared to the Hindu majority. Although Muslims make up just 15 per cent of India's population, they account for an estimated 33 per cent of all Indian-born migrants," the report stated. Most Indian Muslim migrants reside in Muslim-majority countries with job opportunities, including the UAE (1.8 million), Saudi Arabia (1.3 million), and Oman (720,000).

The majority of migrants from India are located in the Gulf Cooperation Council (GCC) countries comprising Bahrain, Kuwait, Oman, Qatar, Saudi Arabia, and the United Arab Emirates, the report said. As many as 9.9 million Indians reside in these nations, as of 2020.

In the GCC regions, where the migrant population has surged by 277 per cent since 1990, most migrants are Muslim (75 per cent), while Hindus and Christians make up 11 per cent and 14 per cent, respectively, the report said.

Pew Research Center said that the analysis is based on data from the United Nations and 270 censuses and surveys, and aims to provide a detailed overview of the religious composition of the world's migrants. According to the report, migrants often relocate to regions where their religion aligns with that of the native population, possibly due to cultural and religious familiarity.

ALL IN A DAY

BJP nominates 9 candidates for Sep 3 RS bypolls

The BJP on Tuesday announced nine candidates for the September 3 Rajya Sabha bypolls, fielding Union ministers Ravneet Singh Bittu from Rajasthan and George Kurian from Madhya Pradesh. The party fielded former BJP leader Mamata Mohanta from Odisha and ex-Congress leader Kiran Choudhary from Haryana. Both these leaders had joined the BJP recently. According to a list released by the BJP, Manan Kumar Mishra will contest the bypolls from Bihar, Dhairiyashil Patil from Maharashtra and Rajib Bhattacharjee from Tripura. Bhattacharjee is the president of the BJP's Tripura unit. The ruling party has fielded Mission Ranjan Das and former Union minister Rameswar Teli as its candidates from Assam. Bypolls are also being held for two seats in Telangana and Odisha.

Kharge, Rahul to visit J&K for key meetings today

Congress President Mallikarjun Kharge and Leader of Opposition in the Lok Sabha Rahul Gandhi will be visiting Jammu and Srinagar on August 21 and 22 for key meetings in preparation for the upcoming assembly elections, Congress General Secretary (Organisation) K C Venugopal said on X. The visit comes after they met general secretaries, in-charges, and screening committee members of 4 poll-bound states on Monday. After the meeting Venugopal told reporters the party was open for an alliance in Jammu and Kashmir and its main objective was to keep the BJP out of government. Congress National General Secretary Gulam Ahmed Mir told PTI in Jammu, "Kharge and Rahul will be visiting Jammu and Kashmir for two days, starting tomorrow."

INDIAN TERRAIN FASHIONS LIMITED
Registered office and Address for communication: Survey No. 549/2 & 232, Plot No 4
Thirukachchur & Sengundram Industrial Area, Singaperumal Koil Post, Chengalpattu – 603204, Tamil Nadu.
Email ID: response.itf@indianterrain.com, Ph: 044 – 4227 5100 Website: www.indianterrain.com
CIN: L18101TN2009PLC073017

NOTICE OF THE 15th ANNUAL GENERAL MEETING, E-VOTING INFORMATION AND BOOK CLOSURE

Notice is hereby given that the 15th Annual General Meeting (AGM) of Indian Terrain Fashions Limited is scheduled to be held on Monday, 16th September 2024 at 12 Noon IST through Video Conferencing (VC) / Other Audio Visual Means (OAVM) as per Ministry of Corporate Affairs ("MCA") has vide its General Circular No. 9/2023 dated 25th September 2023, Circular nos. 10/2022 dated 28th December 2022, 2/2022 dated 5th May 2022, 21/2021 dated 14th December 2021 and read with Circulars dated 13th January 2021, 5th May 2020, 8th April 2020 and 13th April 2020 (collectively referred to as "MCA Circulars") and the Securities and Exchange Board of India ("SEBI") vide its Circular nos. SEBI/HO/CFD/CFD-PoD2/P/CIR/2023/167 dated 7th October 2023, SEBI/HO/CFD/PoD-2/P/CIR/2023/4 dated 5th January 2023, SEBI/HO/CFD/CMD2/CIR/P/2022/62 dated 13th May 2022, SEBI/HO/CFD/CMD2/CIR/ P/2021/11 dated 15th January 2021 and SEBI/HO/CFD/CMD1/CIR/P/2020/79 dated 12th May 2020, (collectively referred to as "SEBI Circulars").

The Notice of the 15 th AGM along with the Annual report will be sent to all the shareholders only through electronic mode. Members holding shares in physical form are requested to register their email address with Link Intime India Private Limited at rnt.helpdesk@linkintime.co.in if not done earlier.

In Compliance with the provisions of Section 108 of the Companies Act, 2013 read with Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014, as amended and pursuant to the provisions of Regulation 44 of the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, the Company is providing remote e-voting facility to its members for casting their votes on the resolution proposed to be passed at the said AGM. The facility of e-voting will also be made available at the AGM and members, who could not cast their vote by remote e-voting, may cast their vote at the AGM. The Company has engaged the services of Central Depository Services (India) Limited (CDSL) as the agency to provide e-voting facility.

Persons whose name appears in the Register of Members / Beneficial Owners as on the Cut-Off date i.e., Monday, 9th September 2024, only shall be entitled to avail the facility of remote e-voting or e-voting during the AGM. The remote e-voting facility shall commence on Friday, 13th September 2024 at 9.00 A.M. (IST) and shall end on Sunday, 15th September 2024 at 5.00 P.M. (IST). Remote e-voting shall not be allowed beyond the said date and time.

Any person who acquires the shares of the Company after the dispatch of the Notice and holding shares as on cut-off date can follow the process for generating the login ID and Password which will be provided in the Notice of the 15th AGM. The Members who have cast their vote by remote e-voting may attend the meeting but shall not be entitled to cast their vote again.

As per Regulation 42 of LODR, the transfer Books of the Company shall remain closed from Tuesday, 10th September 2024 to Monday 16th September 2024 (both days inclusive) for the purpose of 15th AGM. The Notice of the 15th AGM will be displayed on the Company's website <https://www.indianterrain.com/pages/investor-information> and on CDSL website www.evotingindia.com.

In case of any queries / grievances relating to voting by electronic means, members may contact Mr. Sainath Sundaram, Company Secretary & Compliance Officer, at the above mentioned contact details.

By order of the Board
For INDIAN TERRAIN FASHIONS LIMITED

Sd/-
Sainath Sundaram
Company Secretary & Compliance Officer
Membership No: F12951

Date: 21st August 2024
Place: Chennai

Sicagen India Limited
CIN : L74900TN2004PLC053467
Regd. Office: 4th Floor, SPIC House,
No.88, Mount Road, Guindy, Chennai-600032
Website: www.sicagen.com / E-mail: companysecretary@sicagen.com / Ph: 044 4075 4075

NOTICE TO SHAREHOLDERS
20th ANNUAL GENERAL MEETING THROUGH VIDEO CONFERENCING REQUEST TO REGISTER E-MAILS TO RECEIVE ANNUAL REPORTS

Pursuant to General Circular No. 10/2022 dated 28th December 2022 and 09/2023 dated 25th September 2023 issued by the Ministry of Corporate Affairs read with the other relevant circulars referred to therein, it is hereby informed that the 20th Annual General Meeting (AGM) of the Members of the Company will be held on Thursday, the 19th September, 2024 at 11:00 a.m. (IST) through Video Conferencing ("VC")/Other Audio Visual Means ("OAVM") in compliance with the applicable provisions of the Companies Act, 2013 ("the Act") and the aforesaid Circulars. As mandated in the aforesaid Circulars read with SEBI Circular dated 05th January 2023 on the subject, the Annual Report for the financial year 2023-24 together with the Notice of the AGM will be sent only by electronic means to the shareholders who have registered their e-mail IDs with the Company or the Depository Participants as the case may be, unless a specific request received from the shareholder in writing for getting physical copy. Soft copy of the said Annual Report will also be made available in the Company's website at www.sicagen.com and Stock Exchange at www.bseindia.com.

The shareholders are requested to approach our RTA (in case of shares held in physical mode) or your Depository Participant (in case of shares held in demat mode) and register your e-mail IDs and other particulars so as to receive the Annual Reports and other communications by e-mail and also to avoid handling of physical copies.

- The shareholders who are holding the shares in physical form may also visit <https://investors.cameoindia.com> and follow the guidance for submission of the information online for registering their e-mail IDs, mobile number and other details.
- Options for submission of Form 15G/15H for non-deduction of TDS from dividend for the year 2023-24, subject to approval of the shareholders at the 20th AGM, payable in October 2024 are also available in the above web-link, which may be used.
- Request for registration/change of information shall be submitted in Form ISR-1 as prescribed by SEBI which is available in the Company's website under the following link https://www.sicagen.com/wp-content/themes/sical/images/Investor_Service_request_Physical_Securities.pdf to the RTA by sending an e-mail with the scanned copy of the Form and other required documents to kyc@cameoindia.com.
- Alternatively, the aforesaid information may be sent by post or courier to the address of our RTA viz. Cameo Corporate Services Limited, Unit: Sicagen, Subramanian Building, No.1, Club House Road, Chennai 600 002, Ph.No.: 044-2846 0390/40020700.

We request all our shareholders to note that all future communication would be sent in electronic mode to their registered e-mail IDs for supporting the "Green Initiative" in Corporate Governance undertaken by the Ministry of Corporate Affairs.

This notice is published to facilitate the members to register or change or update their details and other particulars so that the Company is able to send the notices and other information by e-mail promptly.

By Order of the Board
For Sicagen India Limited

Sd/-
Ankita Jain
Company Secretary

Date: 21.08.2024
Place: Chennai

i. Shareholders are requested to promptly update their KYC viz., address, bank mandate and other relevant details with the Company/RTA/Depository Participants (as the case may be) for claiming dividends.

ii. As per IEPF Rules, the Company is obliged to transfer unclaimed dividends to IEPF Authorities after 7 years of declaration of dividend along with corresponding shares.

iii. Please note unclaimed dividend pertaining to FY 2016-17 shall become due for transfer to IEPF authorities by 29th September 2024. Shareholders are requested to approach/ lodge their unclaimed dividends, if any relating to FY 2016-17 onwards as soon as possible.

CIN: L26910GJ1998PLC034400
Registered Office Address: 9, GIDC Industrial Estate, Kadi- 382715, Dist. Mehsana, North Gujarat, India
Tel: 2764-243000, 242329, **Email:** hemal.sadiwala@cera-india.com, **Website:** www.cera-india.com
Contact Person: Hemal Sadiwala, Company Secretary and Compliance Officer

NOTICE TO ELIGIBLE SHAREHOLDERS IN REGARD TO BUYBACK OF EQUITY SHARES

1. This advertisement ("Advertisement") is being issued by Cera Sanitaryware Limited ("Company"), to the Eligible Shareholders holding Equity Shares as on the Record Date (i.e., Friday, August 16, 2024), in regard to the buyback of up to 1,08,333 (One Lakh Eight Thousand Three Hundred and Thirty Three Only) fully paid-up equity shares of the Company, each having a face value of INR 5/- (Indian Rupees Five only) ("Equity Shares"), on a proportionate basis, through the "tender offer" route in accordance with the Securities and Exchange Board of India (Buy-Back of Securities) Regulations, 2018, as amended ("Buyback Regulations") using Stock Exchange Mechanism, at a price of INR 12,000/- (Indian Rupees Twelve Thousand only) per Equity Share, payable in cash, for an aggregate amount not exceeding INR 130,00,00,000 (Indian Rupees One Hundred and Thirty Crores only) excluding Transaction Costs ("Buyback"). The Public Announcement dated Tuesday, August 6, 2024 in regard to the Buyback was published on Wednesday, August 7, 2024.

2. On Tuesday, August 20, 2024 the Company has also sent the Letter of Offer dated Tuesday, August 20, 2024 along with the Tender Form only in electronic form to all Equity Shareholders/ Beneficial Owners of Equity Shares as on the Record Date who have registered their e-mail IDs with the Depositories/ the Company, in accordance with the Buyback Regulations and such other circulars or notifications, as may be applicable. Further, in terms of Regulation 9(ii) of the Buyback Regulations, if the Company receives a request from any Eligible Shareholder for a physical copy of the Letter of Offer, the same shall be provided. Please refer to paragraph 22.24 of the Letter of Offer for further details.

3. A brief schedule of activities in relation to the Buyback are set out below:

Activity	Date	Day
Buyback Opening Date	August 22, 2024	Thursday
Buyback Closing Date	August 28, 2024	Wednesday
Last date of receipt of completed Tender Form and other specified documents by the Registrar to the Buyback	August 28, 2024	Wednesday

For a detailed schedule of activities, please refer to page 3 of the Letter of Offer.

4. The details of the Buyback Entitlement are as follows:

Category of Eligible Shareholders	Buyback Entitlement*
Reserved Category for Small Shareholders	1 Equity Shares for every 22 Equity Shares held on the Record Date
General Category for all other Eligible Shareholders	1 Equity Shares for every 135 Equity Shares held on the Record Date

*The above ratio of Buyback is approximate and provides an indicative Buyback Entitlement. Any computation of entitled Equity Shares using the above ratio may provide a slightly different number due to rounding off. The actual Buyback Entitlement for Reserved Category for Small Shareholders is 4.542189251% and General Category for all other Eligible Shareholders is 0.740809451%.

5. For further information on the ratio of Buyback as per the Buyback Entitlement in each category, please refer paragraph 21.6 on page no. 39 of the Letter of Offer.

6. The steps to be followed by Eligible Shareholders in order to check their Entitlement on the website of the Registrar to the Buyback as provided on the cover page of the Letter of Offer are:

- Click on <https://linkintime.co.in/Offer/Default.aspx>
- Select the name of the Company – Cera Sanitaryware Limited
- Select holding type - "Physical" or "NSDL" or "CDSL" or "PAN"
- Based on the option selected above, enter your "Folio Number" or "NSDL DPID/Client ID" or "CDSL Client ID" or "PAN"
- Click on submit
- Then click on "View" button
- The entitlement will be provided in the pre-filled "FORM OF ACCEPTANCE-CUM ACKNOWLEDGEMENT"

7. A copy of the Letter of Offer (along with the Tender Form and Form SH-4) shall be available on the websites of the Company (www.cera-india.com), Manager to the Buyback (www.ambit.co), Registrar to the Buyback (www.linkintime.co.in) and is expected to be available on the websites of SEBI (www.sebi.gov.in), NSE (www.nseindia.com) and BSE (www.bseindia.com).

8. In terms of Regulation 24(i)(a) of the Buyback Regulations, the Board accepts full and final responsibility for all the information contained in this Advertisement and confirms that this Advertisement contains true, factual and material information and does not contain any misleading information.

9. Capitalised terms used but not defined in this Advertisement shall have the meaning ascribed to such terms in the Letter of Offer.

MANAGER TO THE BUYBACK

Ambit Private Limited
Address: Ambit House, 449, Senapati Bapat Marg, Lower Parel, Mumbai - 400 013, Maharashtra, India
Tel. no.: +91 22 6623 3030
Contact person: Devanshi Shah / Janit Sethi
Email: cera.buyback@ambit.co
Website: www.ambit.co
SEBI registration no.: INM000010585
Validity period: Permanent
CIN: U659233MH1997PTC109992

REGISTRAR TO THE BUYBACK

Link Intime India Private Limited
Address: C 101, 1st Floor, 247 Park, L B S Marg, Vikhroli West, Mumbai - 400 083, Maharashtra, India
Tel. no.: +91 810 811 4949;
Contact person: Shanti Gopalkrishnan
Email: cerasanitaryware.buyback2024@linkintime.co.in
Website: www.linkintime.co.in
SEBI registration no.: INR000004058
Validity period: Permanent
CIN: U67190MH1999PTC118368

For and on behalf of the Board of Directors of
Cera Sanitaryware Limited

Sd/-
Hemal Sadiwala
Company Secretary and Compliance Officer
(Membership No. A20741)

Date : August 20, 2024
Place: Mehsana, Gujarat

